

புல்தொகாஹுபிட்டிய பிரதேச சபை - 2024

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

புல்தொகாஹுபிட்டிய பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, காசுப்பாய்சல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று மற்றும் பொருண்மையான கணக்கீட்டுக் கொள்கைகளிற்குரிய தகவல்களும் உள்ளடங்கலாக நிதிக்கூற்றுக்களிற்கான குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 இலக்க பிரதேச சபை சட்டத்தின் 172(1) உபபிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 10(1) உபபிரவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலைமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இவ்வறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து, நிதிக் கூற்றுக்கள் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு புல்தொகாஹுபிட்டிய பிரதேச சபையின் நிதிநிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச்செயலாற்றல் மற்றும் காசுப்பாய்ச்சல் என்பன பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க உண்மையானதும் நியாயமானதுமான நிலைமையை பிரதிபலிக்கின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இவ்வறிக்கையின் 1.6 பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகக்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயுஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இந்த கணக்காய்வு நியமங்கள் தொடர்பாக எனது பொறுப்பு, இந்த அறிக்கையின் நிதிக்கூற்றுக்கள் மீதான கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவம் மற்றும் தொடர்புடைய கட்டுப்படுத்தும் தரப்பினரின் பொறுப்புக்கள்

இந்த நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்தல் மற்றும் நியாயமாக முன்வைத்தல் மற்றும் மோசடிகள் மற்றும் தவறுகள் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் அற்றதாக நிதிக்கூற்றுக்களை தயாரிக்க கூடிய வகையில் தேவையான உள்ளகக் கட்டுப்பாட்டினை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடும் செயற்பாடுகள் தொடர்பாக பரிசீலிக்கும் பொறுப்பு, தொடர்புடைய தரப்பினரால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 16(1) உப பிரிவின் பிரகாரம், பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்க கூடிய வகையில் தனது

வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உரியவாறு புத்தகங்கள் மற்றும் அறிக்கைகளை பேணிச் செல்ல வேண்டும்.

1.4 கணக்காய்வு விடயப் பரப்பு (நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடிகள் அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்திற் கொள்ளப்படல் வேண்டும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது தவறான கூட்டிணைவு, தவறான ஆவணம் தயாரித்தல், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக் கொள்வதற்காகவேயன்றி நிறுவகத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- பிரதேச சபையின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைமுறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- பிரதேச சபையின் கட்டுப்பாட்டு சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்து மூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் நிறுவனம் இணங்கியிருந்ததா என்பதும்,
- அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- வளங்கள் சிக்கனமாக, வினைத்திறனாக மற்றும் ஆக்கபூர்வமாக காலவரையறைகளினுள் மற்றும் உரிய சட்ட விதிகளிற்கு இணங்க பெறுகை செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 ஏனைய சட்டத்தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் பின்வரும் தேவைப்பாடுகள் தொடர்பாக விசேட ஏற்பாடுகள் உள்ளடங்குகின்றன.

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) பிரிவில் குறிப்பிடப்படும் தேவைப்பாடுகள் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் நேரொத்துள்ளன.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iv) பிரிவில் குறிப்பிடப்படும் தேவைப்பாடுகள் பிரகாரம் முன்னைய ஆண்டின் என்னால் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

1.6 நிதிக்கூற்றுக்கள் தயாரிப்பது தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டு குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) நிலையான சொத்துக்கள் பதிவேட்டில் உள்ளடங்கிய ரூபா 69,000 பெறுமதியான கணனியொன்று மூலதனமாக்கப்படாத காரணத்தால் நடைமுறையல்லாத சொத்துக்கள் மற்றும் மூலதனக் கணக்கிற்கு	2025 வருடாந்த கணக்குகளைத் தயாரிக்கும் போது சரிசெய்ய ஜர்னல் குறிப்புகள் இடப்பட்டுள்ளதென.	சொத்துக்களை சரியாகக் கணக்கீடு செய்ய வேண்டும்.

வருமானத்தினால் பங்களிப்புச் செய்யும் கணக்கு அப் பெறுமானத்தால் குறைத்து காண்பிக்கப்பட்டிருந்தது.

- | | | | |
|-----|---|--|---|
| (ஆ) | <p>பிரதேச செயலகத்திலிருந்து நன்கொடையாக கிடைத்திருந்த ரூபா 174,060 பெறுமதியான 02 இயந்திரங்கள் பொது களஞ்சிய கணக்கை வரவு வைத்திருப்பதால், அப் பெறுமதியால் இயந்திரங்கள் மற்றும் உட்கரண மீதி குறைத்தும், களஞ்சிய இருப்பு மீதி கூடுதலாகவும் காண்பிக்கப்பட்டிருந்தன.</p> | <p>ஐர்னல் குறிப்புகள் இடப்பட்டு சரிசெய்யப்படுவதென.</p> | <p>நன்கொடையின் பெறுமதியை சரியாகக் கணக்கிட வேண்டும்.</p> |
| (இ) | <p>பிரதேச செயலகத்திலிருந்து மீளாய்வாடில் நன்கொடையாக கிடைத்த ரூபா 66,754 பெறுமதியான காகிதாதிகள் கணக்கிடப்படாததால் ஆண்டின் செயல்பாட்டு மிகை மற்றும் நடைமுறை சொத்துக்கள் அப் பெறுமானத்தால் குறைத்து காண்பிக்கப்பட்டிருந்தது.</p> | <p>காகிதாதிகள் கைதவறியனால் சரியாக கணக்கிடப்படாததால் அதை சரி செய்ய ஐர்னல் குறிப்புகள் இடப்பட்டள்ளதென.</p> | <p>நன்கொடைகள் சரியாகக் கணக்கீடு செய்யப்பட வேண்டும்.</p> |
| (ஈ) | <p>நிலையான வைப்புத் தொகையிற்காக பெற வேண்டிய வட்டி ரூபா 27,688 இனை கணக்கீடு செய்யப்படாதிருக்காததால் செயற்பாட்டு மிகை மற்றும் நடைமுறை சொத்துக்கள் சமமான பெறுமதியால் குறைத்து காண்பிக்கப்பட்டன.</p> | <p>சரிசெய்ய ஐர்னல் குறிப்பு இடப்பட்டுள்ளதென.</p> | <p>பெற வேண்டிய வட்டி சரியாகக் கணக்கீடு செய்ய வேண்டும்.</p> |
| (உ) | <p>மீளாய்வாண்டு இறுதியில் நிலவிய 33 களஞ்சிய பொருட்களின் பெறுமதியை இனங்கண்டு கணக்கீடு செய்திருக்கவில்லை.</p> | <p>விலைகள் வழங்கப்பட்ட பின்னர் ஐர்னல் குறிப்பட்டு சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதென.</p> | <p>அனைத்து களஞ்சிய இருப்புகளும் சரியாகக் கணக்கீடு செய்யப்பட வேண்டும்.</p> |

1.7 இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்கள் என்பவற்றுடன் இணங்காமைகள்

சட்டங்கள், பிரமாணங்கள் தொடர்பு	விதிகள், இணக்கமின்மை என்பவற்றின்	சபையின் கருத்துரை	சபையின் கருத்துரை
இலங்கை சோசலிச பிரமாணம்	சனநாயக குடியரசின் நிதிப் 574,220 ஆன 06 பொது நிதிப் பிரமாணம் 571(2) வைப்பு மீதிகளை தீர்த்திருக்கவில்லை.	எதிர்காலத்தில் தீர்ப்பதென	நிதப் பிரமாணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்கள் பிரகாரம் 2024 திசெம்பர் 31 திகதியுடன் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவை விஞ்சிய வருமானம் ரூபா 6,363,187 ஆனதுடன், அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவை விஞ்சிய வருமானம் ரூபா 1,847,257 ஆனது.

2.2 வருமான நிர்வாகம்

2.2.1 மதிப்பிடப்பட்ட வருமானம், பில்லிட்ட வருமானம், சேகரித்த வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் மீளாய்வாண்டிற்கு மற்றும் கடந்த ஆண்டிற்குரியதாக மதிப்பிடப்பட்ட வருமானம், பில்லிட்ட வருமானம், சேகரித்த வருமானம் மற்றும் நிலுவை வருமானம் பற்றிய தகவல்கள் பின்வருமாறு

வருமான மூலங்கள்	2024				2023			
	மதிப்பிடப் பட்ட வருமானம்	பில்லிட்ட வருமானம்	சேகரித்த வருமானம்	திசெம்பர் 31 திகதி மொத்த நிலுவை	மதிப்பிடப் பட்ட வருமானம்	பில்லிட்ட வருமானம்	சேகரித்த வருமானம்	திசெம்பர் 31 திகதி மொத்த நிலுவை
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
வீதவரி மற்றும் வரி	2,041,000	1,958,724	1,829,390	370,778	1,835,700	2,195,562	2,199,343	-363,642
வாடகை	2,472,900	1,459,563	1,378,038	90,853	3,871,800	1,709,817	1,677,797	2,194,003
அனுமதிப்பத் திர கட்டணம்	460,300	407,195	384,145	39,200	412,200	360,225	354,425	57,775
ஏனைய வருமானம்	<u>3,640,200</u>	<u>3,681,430</u>	<u>3,612,045</u>	<u>7,600</u>	<u>4,005,100</u>	<u>2,997,892</u>	<u>2,944,839</u>	<u>5,000</u>
	<u>8,614,400</u>	<u>7,506,912</u>	<u>7,203,618</u>	<u>508,431</u>	<u>10,124,800</u>	<u>7,263,496</u>	<u>7,176,404</u>	<u>1,893,136</u>

2.2.2. வருமான சேகரிப்பின் செயலாற்றுகை

சபையின் வருமானங்களை சேகரிக்கும் செயலாற்றல் தொடர்பான அவதானிப்புக்கள் கீழே தரப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்பு

மீளாய்வாண்டு இறுதியில் அறவிட வேண்டியிருந்த நிலுவை வீதவரி மீதியிலிருந்து ரூபா.98,231 தொகை 2025 மே வரை அறவிட்டுக்கவில்லை. மேலும் வீதவரி அறிவிடுவதற்கு 05 ஆண்டுகளிற்கு ஒரு முறை ஆதனங்களை மதிப்பிடவும் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

சபையின் கருத்துரை

திட்டமொன்றை தயாரித்து நிலுவை தொகையை அறவிட நடடிக்கை எடுப்பதென.

பரிந்துரை

நிலுவை வருமானத்தை அறவிட மற்றும் 05 ஆண்டுகளிற்கு ஒரு முறை ஆதனங்களை மதிப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 செயற்பாட்டு செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்பு

(அ) 1988 பிரதேச சபைகள் (நிதி மற்றும் நிர்வாகம்) 218 விதி பிரகாரம், சபையினால் பயன்படுத்தும் மற்றும் சபையினால் குடியேற பயன்படுத்தும் அனைத்து காணிகள் மற்றும் கட்டிடங்கள் தொடர்பாக ஆண்டிற்கு ஒரு முறை பரிசோதனை சபையொன்றினால் பரிசோதனை செய்ய வேண்டிய போதும், அவ்வாறு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

சபையின் கருத்துரை

வருடாந்த பண்டகக் கணிப்பீட்டிற்கு நேரொத்ததாக காணி மற்றும் கட்டிடங்கள் கணிப்பீடொன்றை நடாத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மற்றும் குறித்த படிவத்தின் பிரகாரம் ஆவணப்படுத்துவதென.

பரிந்துரை

பிரதேச சபைகள் (நிதி மற்றும் நிர்வாகம்) பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(ஆ) நலகண எல்ல மற்றும் தேதுகல பொது மலசலகூடங்களிற்காக மின்சாரம் பெற்றுக் கொள்வதற்கு ரூபா 70,216 இனை செலவிடப்பட்டு மின்சார தொகுதியை தயாரித்து 03 ஆண்டுகள் கடந்திருந்த போதும், மின் இணைப்பை பெற்றுக்கொண்டிருக்கவில்லை.

எதிர் காலத்தில் மின் இணைப்பை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதென.

தொடர்புடைய இடங்களிற்காக மின் இணைப்பை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(இ) சபைக்கு சொந்தமான பெகோ இயந்திரத்தை வாடகை அடிப்படையில் வழங்கி வருமானம் ஈட்டிக்கொள்ள முடியமாக இருந்த போதும், இயந்திரம்

பெகோ இயந்திரத்தின் திருத்த நடவடிக்கைகள் ஆரம்பித்தள்ளதுடன் அந் நடவடிக்கைகள்

திருத்தங்கள் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகள்

நிரந்தரமாக செயலிழப்பது வருமானம் ஈட்டியதன் மீது பாதகமான தாக்கம் செலுத்தியிருந்தது. இயந்திரத்தின் பராமரிப்பு மற்றும் திருத்த நடவடிக்கைகள் முறையாக மேற்கொண்டு வருமானத்தை அதிகரித்திற்கொள்ள சபை நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

முடிவடைந்த பின்னர் வருமானம் ஈட்டுவதற்காக பயன்படத்த எதிர்பார்ப்பதென.

தாமதமின்றி வேண்டும்.

செய்ய

3.2 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) சபையினால் 2016 ஆண்டின் போது கொள்வனவு செய்யப்பட்ட 01 ரூட் 10 பர்சஸ் காணியொன்று மற்றும் இன்னும் 02 காணி துண்டுகள் விளைவற்று காணப்பட்டதுடன், அவற்றின் ஒரு காணியில் அனுமதியற்ற கைப்பற்றுகை இடம் பெற்றிருந்தது.	எதிர்காலத்தில் இந்த காணிகளில் மற்றும் ஏனைய காணிகளில் பொருத்தமான பயிர்களை பயிரிட நடவடிக்கை எடுப்பதென.	சொத்துக்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும்.
(ஆ) சபைக்கு சொந்தமான 01 ஏக்கர் 04 ரூட் 11 பர்சஸ் அளவை கொண்ட 02 காணிகளில் மற்றும் 10 மயானங்களில் உரிமையை சுவீகரித்துக் கொண்டிருக்கவில்லை.	எதிர்காலத்தல் உறதிகளை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதென.	காணிகள் மற்றும் மயானங்களின் உரிமையை சுவீகரித்திற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.3 செயற்திட்டங்கள், செயற்பாடுகள் அல்லது மூலதன வேலைகளில் தாமதங்கள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
புதிய வியாபார கட்டிடத் தொகுதியை நிர்மாணித்தல் (கட்டம் 1) இற்காக 2021 ஆண்டின் போது ரூபா 4,650,150 செலவில் அத்திவாரம் இட்டு கொங்கிரீட் தூன்கள் மாத்திரம் நிர்மாணிக்கப்பட்டிருந்தன. அதன் எஞ்சிய நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய தேவையான நிதிஏற்பாடு கிடைக்காததால் எதிர்பார்த்த நோக்கத்தை அடைந்து கொள்ள முடியவில்லை.	திருத்திய மதிப்பீடொன்றை பிரதி பிரதான செயலாளர் (பொறியியல் சேவை) இற்று அனுப்பிய போதும் அதற்காக நிதி ஏற்பாட்டை அனுப்பப்படவில்லை.	நிதிஏற்பாட்டை பெற்றுக் கொண்டு நிர்மாணத்தை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.